

உ
நமதுள்ளசையும் நாதனேதுனை

சூருசீட வினாவிடை

இத

ஜீவன்முக்தி

ஸ்ரீ மூலவர்குபரம்பரை

எ தீ ஸ் வ ர ர்

ஸ்ரீமத்பரமஹம்ஸேத்யாதி

ஸ்ரீமுகுந்தசூருஸ்வாமிகளின்

திருக்கழல்களாகிய

ம ஹ ன்

இராஜயோகாநந்தஸ்வாமிகளால்

இயற்றியதை,

மதுரைத்தமிழ்ச்சங்கத்து மகாவித்துவான்

சித்தாந்தசரபம்-அஷ்டாவதானம்

பூவை-கலியாணசுந்தரமுதலியாரவர்கள்

பார்வையிட,

ஊஸ்வாமிகளின் லிஷ்யர்களாகிய

அங்குளூர் - வெங்கடரங்கம நாயுடுகாரூ

நேவளம் - இராஜகோபாலநாயுடு

பு. சிவசங்கர முதலியார்

இவர்கள் வேண்டுகோளின்படி

ம-ா-ாஸ்ரீ காவிதண்டலம்

இருசுப்ப முதலியார் பொருளுதவியினால்

மஹாலட்சுமி விலாச அச்சியந்திரசாலையிற்

பதிப்பிக்கப்பட்டது.

1911.

மகாமுனிமாத்திலாய

டாக்டர். உ. வே. சாமிநாதையர்

நூல் நிலையம்,

சென்னை - 600090.

18 ஏ. ரா. த. ச. யும். ரா. த. ச. யும்.

குருசீட விவரிடை.

.....

இது

சீ. ம. ச. சீ.

ஸ்ரீ மூலாசபாபயாசா

சீ. ம. ச. சீ.

ஸ்ரீமயபாபாபயாசா

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

இராஜயோகாநந்தஸீடிகளால

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

ஸ்ரீ ம. த. ந. க. கு. ந. ஸ. வ. ம. க. ளி. ன்

மம தள்ளசையும்நாதனை துணை.

குருசீடவினாவிடை.



கணேசர்துதி.

தந்திமுகத்தனை த
தொந்திவயிற்றனைச்
சுந்தையிலவைத்துநான்
சந்ததம்பணிகுவேன்.

1. கொந்தளங்குழலநீமகிழ்ஸுத்தனை
குஞ்சரமுகனேகாத்தருள்வாய்
குருசீடவினாவிடைக்கருள்புரிவாய்.

சுப்பிரமணியர் வணக்கம்.

2. அரஹாசிவசங்கரன்மகிழ்சுதனை
சரஹணபவகுகனே - நின்
மலசடிதொழுதேன்ஷண்முகனே.

பரசிவ வணக்கம்.

- 3 ஆதிமூலமாயவந்தரித்திலகும் ஐமுகனைப்
பணிவாங் கோதிலாப்பிறவிக்
கூர்சொலத்துணிவாம்.

குருசீடன் வந்தனை.

4. காரணதேசிகரூயுலகிலவதரித்தருநாதா
அடுமைக்குன்பாதமேதாதா.

குருசீடவீனாவிடை.

சீடன் வீனா.

5. வந்தேனுமதுபதம்மைந்தன்மேற்குருபை
வைத்தாட்கொள்வீரையே
உமதடிமையாகவேணுமையே.

குருவிடை

6. நீயாரோநான்முன்பின்னறியேன்
போ போ போ பேய்ப்பிள்ளாய்
உனக்கேனிந்தமதிசொல்லாய்.

சீடன்வீனா

7. ஆராகிலுமெனபுமென்றித்தா
லாதரிக்கவேணுமையே
பெரியோர்க்கதுபெருமைமெய்யே.

குருவிடை

8. பச்சைப்பிள்ளைகள்பேசுவதைப்போல்
பசப்புகுறிய்பிள்ளாய் வீண்
வார்த்தைகளேன்போகள்ளா.

சீடன்வீனா

9. உள்ளக்கருத்தைவள்ளலறிவர்
உண்மையிதுஐயே
சுள்ளங்கபடமறியேன்மெய்யே.

குருவிடை

10. ஒன்றுமறியாதவரையடுத்தா
லேதுண்டாம்பிள்ளாய்
நன்றலநம்புமுனக்குள்ளாய்.

சீடன்வினா

11. புவனப்ராணிகளிலறிவிலாதவ
 னொடுநொருவனையே
 அடிமைக்கருள் செய்வீரையே.

குருவிடை

12. ஜசைவெட்கமறியாததுபோல
 அலம்புகிறாய்பிள்ளைய விணை
 புலம்புகிறாய்மனதுள்ளாய்.

சீடன் வினா.

13. பாடிப்பாடிபரதேசிகளுடன்
 வேடிக்கைவாரத்தைகள் கேட்டேன்
 வெறுமபேச்செனவிட்டேனையே.

குருவிடை.

14. வீண்வார்த்தையாலேதாதினா
 முண்டோ விடுவிடுவிண்பிள்ளாய்
 மறுஸம்ஸயமேனுனக்குள்ளாய்

சீடன்வினா

15. தேடிதேடிமனம்வாடிவாடி
 வீண்காலம்போச்சுதையே இனி
 காணென்செய்வேனையே.

குருவிடை.

16. தெரிந்தபெரியோருலகிலிருப்பர்
 தேடிப்பார்பிள்ளாய் அறிந்த
 வர்களுண்டவர்வாய்விள்ளார்.

குருசீடவினாவிடை.

சீடன்வினா.

17. ஆடவர்களிலடிமைப்பேதைபோ
லொருவருண்டோவையமீதி
லிலைஇலைஇலையே.

குருவிடை

18. ஞானவரம்பறியாதவென்றன்பால்
நாடியேகேட்குமபிள்ளாய்
வீண்ஆசையேனபாருணக்குள்ளாய்

சீடன்வினா

19. குருநாதனைன்மமதுபாதமவந்
தெனதானியுடவ்பாருளையே
தந்தேனையாட்கோளவேணுமையே.

குருவிடை

20. செப்பொணாதவீனாவஸ்துவாமது
சொற்பமல்லபிள்ளாய் விள்ளவும்
வாய்வருமோநல்லாய்.

சீடன்வினா

21. கள்ளமனதுடையபிள்ளைகட்
கதைவிள்ளொணாமெய்யே
காதலுடையோர்க்கதுவல்லையே.

குருவிடை

22. ஆண்டுபனிரண்டுங்காத்தாலுமது
வருவதுகடிமைபிள்ளாய்
மீண்டுதேரிக்கொள்ளமனதுள்ளாய்

உ. வே. சாநிநாதையர் நூல் திரையம்
 கருவிடை வினாக்கள்-20. ௭

23. அடிமைப்பிள்ளையைக்கைசோ
 ரஷ்டலாகாதெம்மையே
 கருபைவைத்தாட்கொள்வீரையே,

குருவிடை

24. ஆரியர்கள்சொல்வார்த்தைகளை
 நியயாராலாம்பிள்ளைய்
 உல்லரிதரிதறிவுள்ளாய்.

சீடன்வினா

25. இரண்டுகால்மாடாய்திரிந்து
 வளர்ந்தேனெடுமரமபோலையே
 மணங்கவிர்த்துரைப்பிரமெய்யே

குருவிடை

26. அடுத்தடுத்தெனசொனனாஹ
 கேட்கிலைஅருள்மருள்பிடித்தபிள்ளாய்
 கருத்துள்வைத்துநீகேள்நல்லாய்

சீடன்வினா

27. பெருபாக்கியமநான்பெறுபெறநல்ல
 ராளிதுவையே கருணை
 செய்யவேணுமையே.

குருவிடை

28. அம்புவிதனின்புங்காலமீதல்ல
 வல்லபிள்ளாய்வீண்வமபர்கள்
 லைகுவர்ஜகத்தள்ளாய்

மகாபாரத நூதியாய

டாக்டர். உ. வே. சாநிநாதையர்

சீடன் வினா

29. என்றன்பிறவீக்கூ றறியவேயுமது
கஞ்சமலரடிசையதனுடர்ந்தேன்
நீர்கதியென்றடைந்தேனையே.

குருவிடை

30. தண்டுளபமணிவண்ணன்கண்ணன்மேல்
நமபிககைசெய்வையோபிள்ளாய்
பிங்கும்புகூட்டுவையோசொல்லாய்.

சீடன் வினா

31. நம்பி: மறந்தோர்நரகிலமுந்
துவாய்: றிவேனையே
ஆம்பிகைபாகனறியமெய்யே.

குரு விடை

32. நல்லவிஷடையோய்நற்குணமு
டையோயருகில்வாருமபிள்ளாய்
விபரம்சொவ்வைதககேளநல்லாய்

சீடன் வினா

33. என்றன்பிறவியறுத்தாட்கொள்
ருமென் னைசேயருள்வீரையே
அடிமைகடைத்தேருவனையே.

குருவிடை

34. ஆறொருவர்க்காகிலுமவிள்ளக்கூ
டாதிதைப்பிள்ளாய் விண்டிடிஸ
பலியாதுனக்குள்ளாய்

சீடனினூ

35. நான் பட்டப்பாட்டி னையுன்னில்
நாவெழுமோ ஐயே
யுமது திருவடி தொடமெய்யே.

குருவீடை

36. ஆனால் என்ன ஸந்தேஹமுனககி
ருப்பதை ஐயமபிடுவாய்பிள்ளாய்
ஸாயமபாகவுமே சொல்லாய்.

சீடனினூ

37. இந்த ஜென்மமெனக்கெந்தவாறு
வந்ததை யறிவீப்பிரையே
என்குலதெய்வம்நீரையே.

குருவீடை

38. சிந்தித்தே மனம்நொந்தினைத்தேன்
பதம்வந்தெனைக்கேட்கும்பிள்ளாய்
சொல்வதைமகிழ்நதுகேள்மனதுள்ளாய்

சீடனினூ

39. வேதவாக்கியம்வேறிலையுமது
பாதத்தானையையே
நிஜமிதுண்மையறியமெய்யே.

குருவீடை

40. அந்தரங்கமதில்தந்தையளவில்
வந்தஜென்மமறிவாய்நாத
பிந்துவின் கூறுதெறிவாய்

குருசீடவினாவிடை,

சீடன்வினா

41. பிந்துவால்வினாஜடபபழுதிலா
திருப்பதண்டோவையே
அடிமைக்குறைசெய்வீரையே.

குருவிடை

42. ஸாகாவரம்பெறலாகாதோ ஏன்
ஸம்ஸயமுனக்குள்ளாய்
நம்பாதுலகடபேய்பிள்ளாய்

சீடன்வினா

43. ஆஹாஹாஈதென்ன ஆச்சரியம்
ஆச்சரியம்ஐயே
அவனியில்மரணமறிவர்மெய்யே.

குருவிடை

44. உபாயமறிந்தோர்க்கபாயமில்லையே
னறேபுகலும்நூல்பிள்ளாய்
அறிவாலறிந்துகொளுன்னுள்ளாய்

சீடன்வினா

45. அறிவாலறியுந்தரமோ அடிமைக்
கென்செய்வேனையே
மறுமொழிகூறவறியேன் மெய்யே

குருவிடை

46. தந்திரத்தாலுடல்சொந்தமாகுந்
தவறாதஸான்றோர்சொல்பிள்ளாய்
இந்தவிந்தையையறிந்தோராண்பிள்ளாய்

சீடன்வினா

47. மந்திரத்தால்மாங்காய்விழுமோ
வெனமானிலஞ்சொலுமையே
இதற்கென சொல்லுவீர்களையே.

குருவிடை

48. மானிலத்தோர்களறிவையிழந்தது
மாய்கைவல்லபபிள்ளாய்
யார்க்குமடங்காமனதுள்ளாய்

சீடன்வினா

49. மாய்கையொழியும்வகையுளதோ
இலதேதாவதையறிவிபிரய்யே
மனங்குவியச்சொலுவீர்மெய்யே

குருவிடை

50. மன்கைதக்கொண்டுமாய்கைதனை
யறுப்பவர்மாதபசிகள் பிள்ளாய்
ஸாதனைசெய்திடுவார்நல்லாய்

சீடன்வினா

51. எப்படிநான்கடைத்தேருவதறியேன்
செப்பிடுவீர்மெய்யே
உமதுபொற்பதம்பணிந்தேன்ஐயே

குருவிடை

52. கண்ணாற்கண்டுகளிப்புறுதகடவு
ளைநமபாதேபிள்ளாய்
மண்ணோற்சொலவார்த்தைகள்
வீண்வீணறிவாயுண்ணுள்ளாய்

சீடன்வினா

53. கண்ணாற்கடவுளைக்கண்டோ
ருண்டோகாணவேணுமையே
அவர்களைத்தொழுதல்வேணுமெய்யே.

குருவீடை

54. ஆ ஊ வெனுமிரண்டெழுத்தை ,
யறிந்தவரவரேகாண்பிள்ளாய்
சான்றோரறிந்துகொளுண்ணுள்ளாய்.

சீடன்வினா

55. எப்படியவர்களைக்காண்பதடிமைக்
கீயம்பவேணுமையே
மனமகிழவேணுமையே

குருவீடை

56. சட்டிசுடக்கைவிட்டதுபோல்
ஸம்ஸாரத்திலிருப்பாற்பிள்ளாய்
அடிநடுமுடியறிந்தோரவர்நல்லாய்

சீடன்வினா

57. ஆனாலவர்களைக்காண்பதரிதரி
தாகுமலோவையே
அடிமைக்கேலாததுமெய்யே

குருவீடை

58. எட்டுமிரண்டறிந்தாலலோமுத்தி
பெறலாகும்பிள்ளாய்
சூட்சுமறிந்தோரதைவிள்ளார்.

சீடன்வினா

59. விள்ளாவிடிவெவ்வண்ணம்பதவி
பெறலாகுமையே அடிமையை
கடைத்தேற்றுமையே.

குருவீடை

60. தேசிகராம்குருமுருந்துஸ்வாமிகள்
சீடரிலொருவனீபிள்ளாய்
யாகும்வாசியைக்காக்கவரும்பதம்நல்லாய்
சம்பூர்ணம்.

மகாம்கோபாததியாய
பாக்கடர். உ. வே. சாமிநாதையா
நால் நிலையம்,

